[14th May 1954

THE HON. RAJA SRI SHANMUGHA RAJESWARA SETHUPATHI :—" Sir, I canont speak about the authority and other things on which our ex-Chief Minister, Sri O. P. Ramaswami Reddiar, has made that statement. We are only concerned with the practical side of the question. If the hon. Member has got a practical suggestion, I will consider it."

SRI MOHAMED RAZA KHAN :—" May I know, Sir, what was the practice obtaining in the Public Works Department when the hon. Member Sri O. P. Ramaswami Reddiar was the Chief Minister? "

THE HON. RAJA SRI SHANMUGHA RAJESWARA SETHUPATHI :—" I require notice, Sir."

Protest against the sudden and abnormal increase of property tax in Cuddalore Municipality.

* 61 *Q.*—SRI M. ETHIRAJULU : Will the Hon. the Minister for Local Administration be pleased to state whether any representation has been received recently by the Government from the public protesting against the sudden and abnormal increase of property tax in Cuddalore Municipality; and if so, the action taken thereon?

THE HON. SRI S. S. RAMASWAMI PADAYATCHI :—" Yes. The petitions were forwarded to the Commissioner, Cuddalore Municipality, and he was instructed to inform the petitioners that they may prefer revision petitions to the Commissioner against the assessments fixed by the Special Revision Officer for quinquennial revision of property tax and that they have also a right of appeal to the Municipal Council against the orders of the Commissioner on such revision petitions."

SRI M. ETHIRAJULU :—" கனம் தலைவர் அவர்களே, சில குடும்பத்தார்களுக்கு மட்டும் இந்த வரி உயர்வு ஏற்பட்டிருந்தால் முனிசிபல் கமிஷனருக்கும், முனிசிபல் கவுன்சிலுக்கும் அப்பீல் செய்து கொள்வது நியாயம். இப்பொழுது கடலூர் முனிசிபல் எல்லையிலுள்ள பதினெட்டாயிரம் குடும்பங்களுக்கும் ஒரு பங்குக்கு ஏழு பங்காக வரி உயர்த்தி விதிக்கப்பட்டிருப்பதால், மக்கள் கொதிப்படைந்திருப்பதைக் கண்டு சர்க்கார் உடனடியாக அந்த வரியை வசூலிக்காமலிருக்கத் தடை உத்தரவு பிறப்பிக்குமா ? "

THE HON. SRI S. S. RAMASWAMI PADAYATCHI :—" I have instructed the Municipal Council to investigate the whole matter, Sir."

SRI M. ETHIRAJULU :—" சாக்கார் உத்தரவின்றி தங்களுடைய சொந்த ஹோதாவில் சட்ட வரம்பை மீறி ஒரு மடங்குக்கு ஏழு மடங்காக வரி உயர்வை ஏற்படுத்திய அதிகாரியின்மீது சர்க்கார் நடவடிக்கை எடுக்குமா ? "

THE HON. SRI S. S. RAMASWAMI PADAYATCHI :—" போட்ட வரியானது சரியா என்று பரிசீலனை செய்த பிறகுதான் ஒரு முடிவுக்கு வரமுடியும்."

14th May 1954]

SRI G. KRISHNAMURTHI :—" May I know, Sir, if the Government have issued instructions to all the municipalities in the State to raise the tax, or whether it is the step taken by the municipalities themselves as a matter of quinquennial revision? "

THE HON. SRI S. S. RAMASWAMI PADAYATCHI :—" No such general instructions are given. As for getting revenue, the Municipal Councils themselves will pass resolutions and will raise the tax, Sir. Government are not directly responsible."

SRI G. KRISHNAMURTHI :—" Are the Government aware of the fact that in most of the municipalities, the taxes raised are not commensurate with the reasons that may be adduced for raising the tax, and that this increase is quite contrary to the provisions of the District Municipalities Act which lays down that in the absence of any extension to the buildings, property-tax could be raised only to the extent of 8–2/3 per cent? "

THE HON. SRI S. S. RAMASWAMI PADAYATCHI :—" If specific instances are brought to the notice of the Government, I will certainly examine them."

SRI V. V. RAMASWAMI :—" கடலூர் முனிசிபாலிடியிலே வரியை உயர்த்தியது நகரசபை ஆணையாளரா? அப்படி அவர் செய்திருந்தால் வரி விதிக்கும் அதிகாரம் உள்ள நகரசபையானது அதற்கு ஆட்சேபணை தெரிவித்ததா? அப்படி அந்த ஆட்சேபணையானது லோகல் போர்டு இன்ஸ்பெக்டருக்கு அனுப்பப்பட்டு, பிறகு அது சர்க்காருக்கு, அதாவது இப்பொழுது இருக்கின்ற மந்திரிகளுடைய கவனத்திற்குக்கொண்டுவரப்பட்டிருக்கிறதா என்ற விவரங்களையெல்லாம் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்."

THE HON. SRI S. S. RAMASWAMI PADAYATCHI :—" கனம் அங்கத்தினர் அவர்கள் முனிசிபல் சேர்மனாக இருந்திருப்பதால் வரி எப்படி விதிக்கப்படவேண்டும் என்ற முறைகள் எல்லாம் அவருக்குத் தெரிந்திருக்கும். கமிஷனரைத் தவிர நேரடியாக ஒரு உத்தியோகஸ்தரை நியமித்து வரி விதிக்கப்பட்டிருக்கிறது."

Inclusion of ' Nursing ' in the syllabus for secondary schools for girls.

* 54 Q.—SRI T. PURUSHOTHAM: Will the Hon. the Minister for Finance and Education be pleased to state whether ' Nursing ' is included in the syllabus for secondary schools for girls and if not, whether the Government have considered any proposal to that effect?

THE HON. SRI C. SUBRAMANIAM :—" It is not practicable to introduce ' Nursing ' as a subject of study (under the Scheme of Diversified Courses) in secondary schools."

SRI T. PURUSHOTHAM :—" May I know, Sir, whether there are separate syllabuses for boys' schools and girls' schools, and whether special subjects suitable for girls are taught in the girls' schools? "